

ஸ்ரீ :

ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

பாகுரப்படி ராமாயணம்

ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை தொகுத்தருளிய பாகுரப்படி
ராமாயணம்

(நாலயர திவ்யப் பிரபந்த பாகுரங்களில் உள்ள பதங்களைக்
கொண்டு தொகுத்துள்ளார்)

பால காண்டம்

திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ
நலமந்தமில்லதோர் நாட்டில்
அந்தமில் பேரின்பத்தடியரோடு
ஏழாறும் தனிக்கோல் செல்ல வீற்றிருக்கும்
அயர்வநும் அமர்கள் அதிபதியான
அணியார் பொழில்குழ் அரங்க நகரப்பன்
அலைநீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போல்
ஆவாரார் துணையென்று துளங்கும்
நல்ல அமரர் துயர் தீர
வல்லரக்கர் இலங்கை பாழ்படுக்க எண்ணி
மண்ணுலகத்தோ ருய்ய
அயோத்தி என்னும் அணி நகரத்து
வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்க்
கௌசலைதன் குல மதலையாய்த்
தயரதன் தன் மகனாய்த் தோன்றிக்
குணம் திகழ் கொண்டலாய்
மந்திரங்கொள் மனறமுனிவன் வேள்வி காக்கநடந்து
வந்தெதிர்ந்த தாடகை தன்உரத்தைக் கீறி
வல்லரக்கர் உயிருண்டு கல்லைப் பொண்ணாக்கிக்
காரார் திண்சிலை யிறுத்து,
மைதிலியை மணம் புணர்ந்து
இருபத் தொருகால் அரசு களை கட்ட
மழுவாளி வெவ்வரி நற்சிலை வாங்கி வென்றிகொண்டு
அவன் தவத்தை முற்றும் செற்று
அம்பொனெடு மணிமாட அயோத்தி எய்தி

அயோத்தியா காண்டம்

அரியணை மேல் மன்னன் ஆவான் நிற்கக்
கொங்கைவன் கூனி சொற் கொண்ட
கொடிய கைகேயி வரம் வேண்ட
அக் கடிய சொற் கேட்டு
மலக்கியமா மனத்தனனாய் மன்னவனுமநாதொழியக்
குலக்குமரா ! காடுறையப்போ என்று விடை கொடுப்ப
இந்நிலத்தை வேண்டாது
ஈன்றெடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கொழிந்து
மைவாய களிறோழிந்து மாவொழிந்து தேரொழிந்து
கலனணியாதே காமரெழில் விழலுடுத்து
அங்கங்கள் அழகு மாறி
மானமரு மென்னோக்கி வைதேவி யின்துணையா
இளங்கோவும் வாஞும் வில்லும் கொண்டு பின்செல்லக்
கலையும் கரியும் பரிமாவும்
தீரியும் கானம் கடந்து போய்ப்
பத்தியுடைக் குகன் கடத்தக் கங்கை தன்னைக் கடந்து
வனம் போய்ப் புக்குக் காயோடு நீடு கனியுண்டு
வியன் கானம ரத்தின் நீழல்
கல்லணைமேல் கண்துயின்று
சித்திரகூடத் திருப்ப, தயரதன்தான்
“நின் மகன் மேல் பழிவிளைத்திட்டு
என்னையும் நீள்வானில் போக்க
என் பெற்றாய் கைகேசே !
நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன்”
என்று வானேறத்
தேனமரும் பொழில்சாரல் சித்திரகூடத்து
ஆனை புரவி தேரொடு காலாள்
அணி கொண்ட சேனை சுமந்திரன்
வசிட்டருடன் பரத நம்பி பணியத்
தம்பிக்கு மரவடியை வான்பணையம் வைத்துக் குவலயத்
துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற் கருளிவிடை கொடுத்துத்
திருவுடைய திசைக்கருமம் திருத்தப்போய்த்
தண்ட காரணியம் புகுந்து

ஆரண்ய காண்டம்

மறை முனிவர்க்கு

‘அஞ்சேல்மின் !’ என்று விடை கொடுத்து
வெங்கண் விற்ல விராதனுக விற்குனித்து
வண்டமிழ் மாழுனி கொடுத்த வரிவில் வாங்கிப்
புலர்ந்தெழுந்த காமத்தால் சீதைக்கு நேராவன்
என்னப் பொன்னிறங் கொண்ட
சுடு சினத்த சூர்ப்பணகாவைக்
கொடி மூக்கும் காதி ரண்டும்
கூரார்ந்த வாளால் ஈரா விடுத்துக்
கரணொடு தூடணன் தன்னுயிரை வாங்க
அவள் கதறித் தலையில் அங்கை வைத்து
மலையிலங்கை யோடிப்புகக்
கொடுமையில் கடுவிசை அரக்கன்
அலை மலி வேற் கண்ணாளை அகல்விப்பான்
ஒருருவாய் மானை யமைத்துச் சிற்றெயிற்று
முற்றல் மூங்கில் மூன்று தண்டத்தனாய் வஞ்சித்து
இலைக் குரம்பில் தனி யிருப்பில்
கனி வாய்த் திருவினைப் பிரித்து
நீள் கடல்குழ் இலங்கையில்
அரக்கார் குடிக்கு நஞ்சாகக் கொடுபோய்
வம்புலாங்கடிகாவில் சிறையாய்வைக்க
அயோத்தியர்கோன் மாயமான் மாயச் செற்று
அலைமலிவேற் கண்ணாளை அகன்று தளர்வெய்திச்
சடாயுவை வைகுந்தத்தேற்றிக்
கங்குலும் பகலும் கண் துயிலின்றிக்
கானகம் படி யுலாவி யுலாவிக்
கணை யொன்றினால் கவந்தனை மடித்துச்
சவரி தந்த கனியுவந்து

கிள்கிந்தா காண்டம்

வன மருவு கவியரசன் தன்னோடு காதல் கொண்டு
மரா மரமேழப்பு
உருத்தெழு வாலி மார்பில்
ஒரு கணை உருவ ஓட்டிக்
கருத்துடைத் தம்பிக்கு
இன்பக் கதிர் முடி அரசளித்து
வானரக் கோனுடனிருந்து வைதேகி தனைத்தேட
விடுத்த திசைக் கருமம் திருத்து
திறல் விளங்கு மாருதியும்
மாயோன் தூாதுரைத்தல் செப்ப !

சுந்தர காண்டம்

சீராரும் திறல் அநுமன் மாக்கடலைக் கடந்தேறி
மும்மதிள் நீள் இலங்கை புக்குக்கடிகாவில்
வாராருமுலை மடவாள் வைதேவி தனைக்கண்டு
நின்னடியேன் விண்ணப்பம் கேட்டருளாய் !

“அயோத்தி தன்னில் ஓர்
இடவகையில் எல்லியம் போதினிதிருத்தல்
மல்லிகை மாமலை கொண்டங்கார்த்ததும்
கலக்கியமா மனத்தனளாய்க் கைகேயிவரம்வேண்ட
மலக்கியமா மனத்தனனாய் மன்னுவனும் மநாதொழியக்
‘குலக்குமரா ! காடுறையப்போ’ என்று விடைகொடுப்ப
இலக்குமணன் தன்னோடங்கேக்கியதும்,
கங்கை தன்னில்,
கூரணிந்த வேல்வலவன் குகனோடு
சீரணிந்த தோழமை கொண்டதுவும்,
சித்திரகூடத் திருப்பப் பரத நம்பி பணிந்ததுவும்
சிறுகாக்கை முலைதீண்ட மூவுலகும் திரிந்தோடி
‘வித்தகனே ! ராமா ஓ ! நின்னபயம்’ என்ன
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததுவும்
பொன்னோத்த மானொன்று புகுந்தினிது விளையாட
நின்னன்பின் வழிநின்று சிலைபிடித் தெம்பிரானேகப்
பின்னேயங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்
அயோத்தியர் கோனுரைத்த அடையாளம்
சுதவன்கை மோதிரமே” என்று
அடையாளம் தெரிந்துரைக்க
மலர்குழலாள் சீதையும்,
வில்லிறுத்தான் மோதிரம் கண்டு,
‘அநுமான் அடையாளம் ஒக்கும்’ என்று
உச்சிமேல் வைத்துக்கக்கத்
திறல் விளங்கு மாருதியும்
இலங்கையர்கோன் மாக்கடிகாவை யிறுத்து,
காதல் மக்களும் சுற்றமும் கொன்று,
கடி இலங்கை மலங்க எரித்து
அரக்கர்கோன் சினமழித்து மீண்டு, அன்பினால்
அயோத்தியர்கோன் தளிர்புரையும் அடியிணைபணிய

யுத்த കാണ്ടമ്

കാൻ എൻകുമു കുരങ്കുമു മുകവുമു
പട്ടയാക്ക കോഴിയോൺഡിലങ്കൈ പുകലുന്നു
അശ്വയാർ കടന്നകരെ വീന്റിരുന്നതു
ചെല്ല വിപ്പിന്നന്നുകു നല്ലാനായ്
വിരിനീ റിലങ്കൈ ധനുശിൾ
സരഞ്ഞപുക്കക കുരൈകടലൈ അടലമ്പാലു മനുകണ്ടു,
കൊല്ലലൈ വിലങ്കു പണിചേസ്യ്യ
മലൈയാലങ്ങങ്കട്ടി മനുകരയേറ്റി
ഇലങ്കൈ പൊഴി പൊഴിയാക്ക
ചിലൈമലി ചെന്നുചരംകൾ ചെല വധ്തതുക
കുമ്പണാടു നികുമ്പനുമ്പട
ഇന്തിരചിത തമിയക കുമ്പകർജ്ജന പട
അരക്കരാവി മാള, അരക്കൻ
കൂത്തർ പോലക കുമ്മണി തുാരമാട
ഇലങ്കൈ മന്നൻ മുഴി യോനുപതുമു
തോൺിപ്രഗുതുമു പോധ്യതിരിൾ
ചിലൈവണ്ണാത്തുച സരമമൈ പൊழിന്നതു
കരന്തുണിന്നതു വെന്റ്റികൊണ്ട ചെനുകകൾത്തുക
കഴിക്കമല നാൻമുകനുമു കണ്മുന്നന്നത്താനുമു
ഞ്ഞമർ പതിണാരുവർ സരയുവർ ഓരിരുവർ
മന്റ്റുമുണ്ണാ വാനവർ മലർമമൈ പൊழിന്നതു
മണിമുഴി പണിതര അഴിയിണ്ണ വണങ്കക
കോലത്തിരുമാ മക്കോടു
ചെല്ലവീംണാൻ വാനരക കോനുടൻ
ഇലകുമണി നെന്തുന്തേരേൻി, സീരണിന്ത കുകണാടുകൂടി
അംകണ്ണെന്നു മതിംപുട്ടൈകുമു അയോത്തി എപ്തി
നന്നിരാഴിപ്പ പൊന്കിണാവാടൈ ധരയിലു ചാത്തിത
തിരുച്ചേസ്യ്യ മുഴയുമു ആരമുമു കുമൈയുമു
മുതലാ മേതകു പല്കലണണിന്നതു
കുട്ടു നന്ന മാലൈകൾണിന്നതു
പരതനുമു തമ്പി ചത്തുരുക്കൻനുമു
ഇലക്കുമണണുമു ഇരവു നഞ്ഞപകലുമു ആട്ചേസ്യ്യ
വഴിവിണ്ണ ഇല്ലാസ് ചംകുതനുകു മുന്കൈ നന്കൈ
മലർക്കുമ്മലാൾ ചീതയുമു താനുമു
കോപ്പുടൈയ സീരിയ ചിന്കാ തനത്തിരുന്നതു ഏമുലകുമു
തനിക്കോലു ചെല്ല വാழ്വിത്തരുണിനാർ.

പാക്കരപ്പാഴി രാമാധനാമു മുന്റിന്റു.